

## S.P.APPARELS LTD.



Regd. Office: 39-A, Extension Street, Kaikattipudur, AVINASHI - 641 654, Tamil Nadu, India.

Phone: +91-4296-714000 E-mail: spindia@s-p-apparels.com Web: www.s-p-apparels.com CIN No.: L18101TZ2005PLC012295

August 9, 2025

Bombay Stock Exchange Limited

National Stock Exchange of India Limited

Phiroze Jeejeebhoy Towers,

'Exchange Plaza',

Dalal Street,

Bandra-Kurla Complex, Bandra (East),

Mumbai – 400 001.

Mumbai – 400 051.

**Scrip Code: 540048** 

**Symbol: SPAL** 

**Sub:** Copy of Newspaper Advertisement as per Regulation 47(3) of SEBI (Listing Obligation and Disclosure Requirements), Regulations, 2015.

Dear Sir/Madam,

As per Regulation 47(3) of SEBI(LODR) Regulation 2015, we enclose a copy of the newspaper advertisement containing "Notice of the 20<sup>th</sup> Annual General Meeting and E-Voting Information" published on 09.08.2025 in "Financial Express" and "Makkal kural".

This is for your information and record.

Thanking You

For S.P.Apparels Limited

**K.Vinodhini** 

**Company Secretary and Compliance Officer** 

**Encl:** As above



Regd.office: 3rd Floor, Maker Chambers IV. 222, Nariman Point, Mumbai - 400 021. Phone: 022-3555 5000. Email: investor:relations@ril.com CIN: L17110MH1973PLC019786

### NOTICE -

NOTICE is hereby given that the following certificate(s) issued by the Company are stated to have been lost or misplaced and Registered Holders thereof have applied for the issue of duplicate certificate(s).

Sr. No.	Folio No.	Name / Joint Names	Shares	Certificate Nos. From - To	Distinctive Nos. From - To
E)	9411968	Barot Mahendrakumar Hathising Barot V Mahendrakumar	1600	66915046-046	6898762325-924
2	28030819	Becharbhai Badsang	187	62343548-548	2195871356-542
	Common Common	Chaudhary	374	66581882-882	6867017840-213
3	9400630	Bindu Brahmbhatt	1200	5736809-809	112323309-508
	teleminates e	Destructive transmittence in the	4800	66914837-837	6898356656-455
4	57113511	Happy Bharatbhai Shah	50	20135604-604	211901192-241
	5070000000	I HARMAN MARKET MARKET CONTRACTOR	50	50387941-941	1160218959-008
			100	62331852-852	2194905355-454
	VOLUME DATE OF THE PARTY OF THE		200	66564645-645	6865734306-505
5	59701681	Kusum Jain	50	20031656-656	206418848-897
			36	58392351-351	1622104264-299
			272	66766940-940	6885057927-198
6	9466932	Max Dsouza	200	5743439-439	115620909-108
		Remise Dosuza	200	54791554-557	1327329020-219
			800	66914379-379	6897991075-874
7	9401873	Narendra Bhai Patel Shantaben Patel	1000	66912222-222	6896606491-49
8	29773068	Navin Ramji Kamani	13	7098941-941	143911050-062
		65	130	62398975-975	2201322123-25
			260	66648468-468	6873563592-85
9	46325966	Ramesh Mehta	200	54033526-529	1270568935-134
			200	62239471-471	2187894909-108
			400	66437190-190	6856210573-977
10	9466924	Remise Dsouza	200	5743438-438	115620709-908
	0199933561	Max Dsouza	200	54791550-553	1327328820-019
		ansevedsaverbase	800	66914378-378	6897990275-074
		Total	13522		

The Public is hereby warned against purchasing or dealing with these securities any way. Any person(s) who has I have any claim in regard of the securities, should lodge such claim with the Company's Registrar and Transfer Agent viz. "KFin Technologies Limited", Selenium Tower B, Plot No. 31-32, Gachibowli, Financial District, Nanakramguda, Hyderabad - 500 032, within Seven (7) days from the date of publication of this notice, failing which, the Company will proceed to issue letter(s) of confirmation in lieu of duplicate certificate(s) in respect of the aforesaid securities.

> Savithri Pareich Company Secretary and Compliance Officer www.ril.com

for Reliance Industries Limited

#### SHRI KRISHNA PRASADAM LIMITED CIN: L72000DL2009PLC190708

Registered Office: B-2/11, Mohan Cooperative Industrial Estate, Badarpur, South Delhi, New Delhi - 110044, India. E-Mail ID: csskpl121@gmail.com, Phone No: +91 9870414164 Website: https://shrikrishnaprasadam.in/

SI No.		Year Ended		
	Particulars	31/03/2025 (Audited)	31/03/2024 (Audited)	
1.	Total Income from Operations	0.00	0.00	
2.	Net Profit/(Loss) for the period before tax	(1275.59)	(1.36)	
3.	Net Profit/(Loss) for the period after tax	(1275.41)	(1,36)	
4.	Net Profit/(Loss) for the period	(1275.41)	(1.36)	
5.	Paid-up Equity Share Capital	1010.00	1010.00	
6.	Outstanding Debt	6.47	98.74	
7.	Earnings per share (Basic/Diluted)	(12.63)	(0.01)	

the Board of Directors at their meeting held on 08th August, 2025.

The above is an extract of the detailed format of audited financial results for the year ended March 31, 2025 filed with the Stock Exchange under Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the audited financial results is available on the Stock Exchange website (www.bseindia.com) and the Company's website (https://shrikrishnaprasadam.in/). The same can be accessed by scanning the QR Code.

Place: Delhi Date: 08/08/2025

Place: Mumbai

Date : August 8, 2025



For Shri Krishna Prasadam Limited

Shubham Agarwal (Managing Director)

SEBI (Listing Obligation and Disclosure Requirement) Regulations, 2015. NIDAN LABORATORIES AND HEALTHCARE LIMITED

> CIN: L33111MH2000PLC129883 Regd. Office: SY No. 294/A H. No. 18, Swapnshilpa, Behind Aarti Apartment, Vartak Road, Virar (w) PIN: 401 303, **Tel. No:** +91 8975610000 Email: cs@nidanhealthcare.co.in Website: www.nidanhealthcare.co.in

NOTICE OF THE 25th ANNUAL GENERAL MEETING, E-VOTING AND BOOK CLOSURE NOTICE is hereby given that the 25th Annual General Meeting ('AGM' or 'Meeting') of the Members of NIDAN LABORATORIES AND HEALTHCARE LIMITED ('the Company') will be held on Tuesday, September 02, 2025 at 11.30 AM through Video Conferencing ('VC') facility / Other Audio Visual Means ('OAVM') ONLY, to transact the businesses set out in the Notice of the AGM. In accordance with the General Circulars issued by the Ministry of Corporate Affairs dated April 8, 2020, April 13, 2020 and May 5, 2020 and General Circular No. 02/2022 dated May 5, 2022 and General Circular No. 10/2022 dated December 28, 2022, General Circular No. 09/2023 dated September 25, 2023 and General Circular No. 09/2024 dated September 19, 2024 (collectively referred to as 'MCA Circulars') and Securities and Exchange Board of India ('SEBI') Circular dated May 12, 2020, October 7, 2023 and October 3, 2024 the Company has sent the Notice of the 25th AGM along with the link to the Annual Report for FY 2024-25 through electronic mode only, to those Members whose e-mail addresses are registered with the Company or Registrar & Transfer Agent Bigshare Services Pvt. Ltd and Depositories. The requirement of sending physical copies of the Notice of the AGM has been dispensed with vide MCA Circulars and the SEBI Circular. The Annual Report 2024-25 of the Company, inter alia, containing the Notice of the 25th AGM are available on the website of the Company at www.nidanhealthcare.co.in and on the website of the Stock Exchange viz. www. www.nseindia.com. A copy of the same is also available on the website of Central Depository Services (India) Ltd ('CDSL') at www.evotingindia.com. Remote e-Voting: In compliance with Section 108 of the Companies Act, 2013 ('the Act') read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended from time to time, Secretarial Standards - 2 issued by the Institute of Company Secretaries of India on General Meetings and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is providing to its Members the facility of remote e-Voting before the AGM and during the AGM in respect of the businesses to be transacted at the AGM and for this purpose, the Company has appointed CDSL for facilitating voting through electronic means. The detailed instructions for remote e-Voting are given in the Notice of the 25<sup>th</sup> AGM. Members are requested to note the following: a. The remote e-Voting facility would be available during the following period: Commencement of remote e-Voting From 9.00 a.m. (IST) on Saturday,30th August, 2025; End of remote e-Voting Upto 5.00 p.m. (IST) on Monday, 01st September, 2025. The remote e-Voting module shall be disabled by CDSL for voting thereafter and Members will not be allowed to vote electronically beyond the said date and time; b. The voting rights of the Members shall be in proportion to their share of the paid-up equity share capital of the Company as on Tuesday, 26th August, 2025 ('Cut-Off Date'). The facility of remote e-Voting system shall also be made available during the Meeting and the Members attending the Meeting, who have not already cast their vote by remote e-Voting shall be able to exercise their right during the Meeting. A person whose name is recorded in the Register of Members / Register of Beneficial Owners as on the Cut-Off Date only shall be entitled to avail the facility of remote e-Voting before / during the AGM; c. Any person who acquires equity shares of the Company and becomes a Member of the Company after dispatch of Notice electronically of AGM but on or before the cut-off date i.e. Tuesday, 26th August, 2025 can follow the process for generating the Login ID and Password as provided in the Notice of AGM, if their PAN is updated with their Depository Participants. However, such members who have not updated their PAN with their Depository Participants, on request their Login ID and Sequence No. will be sent separately by electronic means for generation of Password. If such a person is already registered with CDSL for e-voting, existing user ID and Password can be used for casting vote. d. Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will also be eligible to participate at the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote on such resolution(s) again. Registration of e-mail addresses: Members who have not yet registered their e-mail addresses are requested to follow the process mentioned below, before 5:00 p.m. (IST) on Tuesday, 26th August, 2025, for registering their e-mail addresses to receive the Notice of the AGM and the Annual Report 2024-25 electronically and to receive login-id and password for remote e-Voting:

1. For Physical shareholders- please provide necessary details like Folio No., Name of shareholder, scanned copy of the share certificate (front and back), PAN (self attested scanned copy of PAN card), AADHAR (self attested scanned copy of Aadhar Card) by email to Company's RTA Bigshare Services Pvt. Ltd on vinod.y@bigshareonline.com bhagwan@bigshareonline.com

2. For Demat shareholders -, please provide Demat account details (CDSL-16 digit beneficiary ID or NSDL-16 digit DPID + CLID), Name, client master or copy of Consolidated Account statement, PAN (self attested scanned copy of PAN card) AADHAR (self attested scanned copy of Aadhar Card) to Company's RTA Bigshare **Services Pvt. Ltd** on vinod.y@bigshareonline.com/bhagwan@bigshareonline.com f you have any queries or issues regarding attending AGM & e-Voting from the e-Voting System, you may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual

available at www.evotingindia.com, under help section or write an email to helpdesk.evoting@cdslindia.com. Book Closure: Notice is further given that pursuant to Section 91 of the Act and the Rules framed thereunder, the Register of Members and the Share Transfer Books of the

Company will remain closed from Wednesday, 27th August, 2025 to Tuesday, 02th September, 2025, (both days inclusive) for the purpose of the 25<sup>th</sup> AGM.

Place: Virar

Date: 8<sup>th</sup> August, 2025

For NIDAN LABORATORIES AND HEALTHCARE LIMITED Sd/-

**Tejal Anil Jayakar Executive Director & CFO** DIN: 07984686



form (electronic form).

DHARANI SUGARS AND CHEMICALS LIMITED Regd. Office: "PGP House", New No.59 (Old No.57) Sterling Road. Nungambakkam, Chennai 600 034 Tel. No.91-44-2831 1313.

CIN - L15421TN1987PLC014454 Email id: secretarial@dharanisugars-pgp.com, Website: www.dharanisugars.com

SPECIAL WINDOW FOR RE-LODGEMENT OF TRANSFER REQUEST OF PHYSICAL SHARES

Pursuant to SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/g7 dated July 02, 2025, the Company is pleased to offer one time special window for physical shareholders to submit re-lodgement requests for the transfer of shares. The Special Window will be open from July 07, 2025 to January 06, 2026 and is applicable to cases where original share transfer requests were lodged prior to April 01, 2019 and were returned/unattended or rejected due to deficiencies in documentation, process or any other reason. The shares re-lodged for transfer will be processed only in dematerialized form during this window. Eligible shareholders may submit their transfer requests along with the requisite documents to the Company's Registrar and Share Transfer Agent (RTA) at Cameo Corporate Services Limited Subramanian Building, #1, Club House Road, Chennai 600002, Tamil Nadu, India.

UPDATE KYC AND CONVERT PHYSICAL SHARES INTO DEMAT MODE The shareholders who are holding shares in physical form are requested to update their

for Dharani Sugars and Chemicals Limited Place: Chennai E.P. Sakthivel Company Secretary Date: 09 August, 2025

## ADITYA MILLS LIMITED

Registered Office: Ajmer Road, Madanganj Kishangarh (Rajasthan) - 305 801

Extract of Statement of Audited Financial Results for the quarter ended June 30, 2025.

Quarter Ended Year Ended **Particulars** 30th June 30th June 31st March 2025 2024 2025 Unaudited Unaudited Audited 15.95 40.97 118.60 Total Income from Operation Net Profit/(Loss) for the period (before tax Exceptional and/or Extraordinary items) (19.55)8.25 (26.47) Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary Items) (19.55)8.25 (26,47) Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items) (19.55)8.25 (13,04) Total Comprehensive income for the period (comprising Profit/(Loss) for the period (After tax) and Other Comprehensive Income(After Tax) 37.69 22.69 35.86 Paid up Equity Share Capital

(a) The above is an extract of the detailed format of Quarterty/Annual Financial Results filed with Stock Exchange under Regulation 33 of the SEBI(Listing and other Disclosure Requirements) Regulation. 2015. The full format of the quarterly financial results is available on the stock exchange website www.cseindia.com and also on company's website at https://www.adityamilis.in.

Basic and Diluted (in Rs.per share)

(1.63)

taken on record by the Board of Directors in its meeting held on 8th August, 2025. The statutory auditors has expressed an unmodified audit opinion on these financial statements.

(c) Exceptional items adjusted in the Statement of Profit & Loss Account in accordance with ind-AS Rules

For and on behalf of Board of Directors of Aditya Mills Limited

0.69

(1.09)

Place: Mumbai Managing Director Date: 8th August, 2025 DIN: 00063832

# PEE CEE COSMA SOPE LTD.

CIN: L24241UP1986PLC008344 Regd. Office: Padamplaza, Hall No. H1-H2, First Floor, Plot No.5, Sector-16B. Awas Vikas Sikandra Yojna, Agra-07 (U.P.), Tel.: 0562-2527331/32, 2650500, 3500550 Website: www.peeceecosma.com, E-mail: info@peeceecosma.com

#### PUBLIC NOTICE (for the attention of Equity Shareholders of the Company)

Sub: Transfer of Equity Shares of the Company to DEMAT Account of the Investor Education and Protection Fund (IEPF) Authority embers of the company are hereby informed that in terms of provisions of Section 124(6) of the Companies Act 2013, and under Rule 6 of Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 as amended by Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Amendment Rules, 2017 effective from February 28, 2017 herein referred to as "IEPF" Rules" that : In terms of Rule 6 of IEPF Rules, equity shares of the Company, in respect of

which dividend entitlements has not been encashed for last seven consecutive years or more, are required to be credited to DEMAT Account of the Authority to be opened by the Authority.

The Concerned Shareholders i.e. the shareholders whose shares are liable to be transferred to DEMAT Account of the Authority, who have not encashed their dividend in the last seven consecutive years or more have been already informed about this by 2 individual Notices sent at their last known address.

The Company has uploaded full details of concerned shareholders and their folio number or DP ID- Client ID on its websites at www.peeceecosma.com

The concerned shareholders who are holding shares in demat form, may please note that Company shall inform the depository by way of corporate action, where the shareholders have their accounts for transfer of shares in favour of the The concerned shareholders who are holding shares in physical form, the

Company would be issuing duplicate share certificate(s) in lieu of the original certificate(s) held by them and after issue of duplicate share certificates, the Company shall inform the depository by way of corporate action to convert the duplicate share certificates into DEMAT form and transfer in favour of Authority. Upon such issue, the Original share certificates which were registered in your name(s) will stand automatically cancelled and deemed non negotiable.

The shareholders may please note that the above full details of list of such shareholders uploaded by the company on its website should be regarded and deemed to be adequate notice in respect of issue of new share certificate for the purpose of transfer of shares to DEMAT Account of the IEPF Authority pursuant to the amended rules.

ii) Shareholders can claim their unclaimed dividend lying with the company for a period of seven consecutive years from the Financial year 2017-2018 by writing a letter under their signature together with a copy of self attested PAN card anda copy of a cancelled cheque of your bank account into which the dividend amount should be credited, to the company's Registrar and Share Transfer Agent on or before 15th September, 2025, failing which the company will be compelled to transfer the relevant shares to IEPF Demat account. In case the cancelled cheque does not bear your name, please attach a copy of

your bank passbook statement, duly self attested. As per SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD RTAMB/P/CIR/2021/655,

dated 03.11.2021 and SEBI/HO/MIRSD/MIRSD\_RTAMB/P/CIR/2021/687 dated 14.12.2021, it shall be mandatory for all holders of physical securities in listed companies to furnish PAN, KYC details and Nomination . Kindly attach Form ISR1, ISR2 and SH 13(duly filled) for the same. The same can be downloaded from the company's website at www.peeceecosma.com ii) Please note that no claim shall lie against the company in respect of the unclaimed

dividend amount(s) and the shares so transferred.

Shareholders may note that both the unclaimed dividends and the shares transferred to DEMAT Account including all benefits accruing on such shares, if any, can be claimed back by them by making an application in Form IEPF-5 to the Authority, as prescribed under the Rules and the same is available at IEPF website i.e. www.lepf.gov.in.

You are also requested to kindly get your shares DEMAT as early as possible. case the shareholders have any queries on the subject matter and the Rules, they may contact the Company or the Company's Registrar and Transfer Agent at the following address:

Ms. Nidhi Agarwal, Company Pee Cee CosmaSope Ltd Hall H1-H2, First Floor, Padam Plaza,

Piot No. 5, SikandaraAwasVikasYojna, Agra 282007 E-mail: info@peeceecosma.com Mr. Virender Rana, Director

M/s Skyline Financial Services Pvt. Ltd., (Registrar and Transfer Agent) D-163-A, 1st Floor, Okhla Industrial Area. Phase-I, New Delhi- 110 020

Tel:+91-11-64732661-88,26812682-83 Email: info@skylinerta.com Website: www.skylinerta.com

For & on behalf of the Board PEE CEE COSMA SOPE LIMITED

PLACE : AGRA (Executive Chairman) DIN: 00112947 DATED: 08.08.2025

# **Justdial**

Just Dial Limited CIN: L74140MH1993PLC150054

Registered Office: Palm Court, Building-M, 501/B, 5th Floor, New Link Road, Beside Goregaon Sports Complex. Malad (West), Mumbai - 400 064. Tel: +91 22 2888 4060

E-mail: investors@justdial.com; Website: www.justdial.com

### INFORMATION REGARDING THIRTY-FIRST ANNUAL GENERAL MEETING

The Thirty-First Annual General Meeting ("AGM") of the Members of the Company will be held through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") on Tuesday, September 2, 2025 at 5:30 P.M. (IST), in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with all the applicable circulars on the matter issued by the Ministry of Corporate Affairs ("MCA") and Securities and Exchange Board of India ("SEBI"), to transact the business set out in the Notice calling

2024-25, along with Board's Report, Auditors' Report and other documents required to be attached thereto, will be sent electronically to those Members of the Company, whose e-mail address is registered with the Company / KFin Technologies Limited ("Kfintech"), Company's Registrar and Share Transfer Agent / Depository Participant(s) / Depositories. A letter providing the web-link including the exact path, where the Annual Report for the financial year 2024-25 is available, will be sent to those Members whose e-mail address is not registered with the Company / KFintech / Depository Participant(s) / Depositories. The Notice of the AGM and the aforesaid documents will also be available on the website of the Company at www.justdial.com and on the websites of Stock Exchanges i.e. BSE Limited at www.bseindia.com, National Stock Exchange of India Limited at www.nseindia.com and Metropolitan Stock Exchange of India Limited at www.msei.in and on the website of KFintech at

### Manner of registering / updating e-mail address:

Members who have not registered / updated their e-mail address with their

#### Manner of casting vote(s) through e-voting:

Members can cast their vote(s) on the business as set out in the Notice of the AGM through electronic voting system ("e-voting"). The manner of voting, including voting remotely ("remote e-voting") by Members, including members who have not registered their e-mail address has been provided in the Notice of the AGM. Members attending the AGM who have not cast vote(s) by remote e-voting will be able to vote at the AGM through Insta Poll.

Members will be able to attend the AGM through VC/OAVM, through JioEVENTS, at https://jioevents.jio.com/justdialagm. The information about login credentials to be used and the steps to be followed for attending the AGM are explained in the Notice of AGM.

particular, instructions for joining the AGM and manner of casting vote through remote e-voting or voting at the AGM.

By Order of the Board of Directors

Place : Mumbai Compliance Officer Date: August 9, 2025

Whirlpool

# **5 S.P.APPARELS LIMITED**

Tel: 04296-714000 E-mail: csoffice@s-p-apparels.com Web: www.spapparels.com Notice of the 20th Annual General Meeting and E-voting Information

## Dear Members.

Notice is hereby given that 20th Annual General Meeting (AGM) of the Company will be held on Monday, 1st September 2025 at 4.00 PM (IST) through Video Conference (VC) Other Audio Visual Means (OAVM) to transact the business as set out in the Notice of AGM dated 6th August 2025. In Compliance with the Companies Act, 2013 and rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 read with the Ministry of Corporate Affairs ("MCA") and the Securities and Exchange Board of India ("SEBI") Circular(s) issued from time to time.

The Company has sent the Notice of AGM/ Annual Report to those shareholders holding shares of the Company as on August 1, 2025, through e-mail to Members whose e-mail addresses are registered with the Company / Depositories. The process of dispatch of Notice and Annual Report was completed on August 8, 2025. The Company has also sent letters containing the web-link, including the exact path, where complete details of the Annual Report is available on the website of the Company to those Shareholders who have not registered their email address. The AGM Notice along with the explanatory statement and the Annual Report for the

financial year 2024-25 is available and can be downloaded from the Company's website www.spapparels.com and the website of Stock Exchanges in which the shares of the Company are listed i.e., BSE Limited & National Stock Exchange of India Limited and on the website of MUFG Intime India Private Limited (MIIPL) at instavote.linkintime.co.in. Members can attend and participate in the Annual General Meeting through VC/OAVM facility only. The instructions for joining the Annual General Meeting are provided in the Notice of the Annual General Meeting. Members attending the meeting through VC/OAVM shall be counted for the purposes of reckoning the quorum under Section 103. of the Companies Act, 2013. In compliance with Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the

Companies (Management and Administration) Rules, 2014 as amended from time to time and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Members are provided with the facility to cast their votes on all resolutions set forth in the Notice of the AGM using remote electronic voting system (remote e-voting) provided by MIIPL. Additionally, the Company is providing the facility of voting through e-voting system during the Annual General Meeting ("e-voting"). Detailed procedure for remote e-voting/ e-voting is provided in the Notice of the Annual General Meeting. For further details in connection with e-voting, members may also visit the website instavote linkintime co.in.

The Board of Directors of the Company has appointed Mr.M.D.Selvaraj FCS, of MDS & Associates LLP, Company Secretary in practice, Coimbatore as Scrutinizer to scrutinize the voting process in a fair and transparent manner.

The remote e-voting commences from 9.00 AM IST on Friday, August 29, 2025 and ends at 5.00 PM IST on Sunday August 31, 2025. The remote e-voting shall not be allowed beyond the said date and time and the module shall be disabled by MUFG Intime India Private Limited thereafter.

Those members, who are present in the AGM through VC / OAVM facility and had not

cast their votes on the resolution through remote e-voting and are otherwise not barred

from doing so, shall be eligible to vote through e-voting system during the AGM. A person whose name is recorded in the Register of Members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date, i.e. August 25, 2025 only shall be entitled to avail the facility of remote e-voting or voting at the Annual General Meeting. The voting rights of Members shall be in proportion to the shares held by them in the paid-up equity share capital of the Company as on the cut-off date. The Members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend participate in the AGM through VC / OVAM but shall not be entitled to cast their votes again. Any person, who acquires shares of the Company and becomes a Member of the Company after the Notice has been sent electronically by the Company, and holds shares as of the cut-off date, may refer the Notice of Annual General Meeting, posted on Company's website www.spapparels.com for detailed procedure with regard to remote

being sent on the registered email address. If you have not registered your e-mail address with the Company / Depository you may

e-voting. In case the shareholder's email ID is already registered with the Company/its

Registrar & Share Transfer Agent ("RTA")/Depositories, log in details for e-voting are

- please follow below instructions for obtaining login details for e-voting: · Shareholders holding shares in physical mode are requested to register/ update the details by filing the prescribed Form ISR 1 and other relevant forms with the RTA of the Company, MUFG Intime India Private Limited (formerly Link Intime India Private Limited) at coimbatore@in.mpms.mufg.com. Members may download the prescribed forms from the Company's website at www.spapparels.com.
- Shareholders holding shares in Demat mode are requested to contact the Depository Participant ("DP") and register your e-mail address in your Demat account, as per the process advised by your DP.

For details relating to remote e-voting, please refer to the Notice of the AGM. If you have any queries relating to remote e-voting, please refer the Frequently Asked Questions ("FAQs") and Instavote e-Voting manual available at https://instavote.linkintime.co.in, under Help Section or write an e-mail to enotices@linkintime.co.in or Call us at Tel: 022-49186000. In case of any grievances connected with facility for voting by electronic voting means during AGM, you can write an email to instameet@linkintime.co.in or Call

The result of voting will be announced by the company in its website www.spapparels.com and on the website of MUFG Intime India Private Limited (MIIPL) and also will be intimated to the Stock exchanges in which the shares of the Company are listed.

This public notice is also available in the Company's website viz. www.spapparels.com and in the website of MIPL viz. instavote linkintime co in and on the website of the stock exchanges where the shares of the Company are listed. Notice is hereby given that pursuant to the provisions of Section 91 of the Companies Act, 2013 and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Tuesday, 26th August 2025 to Monday, 1st September, 2025 (both days inclusive).

For S.P.Apparels Limited

Company Secretary & Compliance Officer

## JINDAL STAINLESS NOTICE OF 45TH ANNUAL GENERAL MEETING. REMOTE E-VOTING INFORMATION AND RECORD DATE

MAYANK JAIN

Company") will be held on Wednesday, 03rd September, 2025 at 12 Noon (IST) through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the Ordinary Business and Special Business, as set out in the Notice of the AGM in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder read with circular issued by the Ministry of Corporate Affairs ("MCA") dated 8th April, 2020 read with circulars dated 13th April, 2020, 5th May, 2020, 15th June, 2020, 28th September, 2020, 13th January, 2021, 14th December 2021, 5th May, 2022, 28th December, 2022, 25th September, 2023, 19th September, 2024 and all other relevant circulars (collectively referred to as "MCA Circulars"), the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and circulars dated 12th May, 2020, 15th January, 2021, 13th May, 2022, 5th January 2023, 7th October, 2023 and 3rd October, 2024 issued by the SEBI (collectively referred to as "SEBI Circulars"), without physical presence of the Members at a

The 45th Annual General Meeting ('AGM') of Jindal Stainless Limited ("the

Integrated Annual Report for the financial year 2024-25 including therein the Audited Financial Statements for financial year ended 31st March, 2025, have been sent on 08th August, 2025 only by email to the Members whose email addresses are registered with the Company/Depository participants (DPs). The requirement of sending the physical copy of the Notice of the AGM and Integrated Annual Report to the members has been dispensed with vide MCA Circulars and SEBI Circulars Additionally, a letter providing the web-link to access the Notice of the 45th AGM and the Integrated Annual Report is also being sent to those Members whose e-mail addresses are not registered with the Company/RTA or the DPs.

on the cut off-date i.e. 27th August, 2025, may cast their vote electronically on the Ordinary and Special Business as set out in the Notice of AGM through remote e-voting/ e-voting facility of MUFG Intime India Private Limited, Registrar & Share Transfer Agent of the Company ('MUFG Intime/RTA'). All members are informed that:

The Ordinary and the Special Business as set out in the Notice of AGM may be transacted through voting by electronic means;

and time. Remote e-voting shall not be allowed beyond the said date and time and once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed

e-voting during the 45th AGM is 27th August, 2025;

A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories, as on the cut-off date i.e. 27th August, 2025 only, shall be entitled to avail the facility of remote e-voting e-voting during the AGM.

vii. Members who vote through remote e-voting would not be entitled for e-voting during.

viii. A member may participate in the AGM even after exercising his right to vote through

of the meeting and holding shares as on the cut-off date i.e. 27th August, 2025, may obtain the User ID and password by sending a request at email swapann@in.mpms.mufg.com. However, a person who is already registered with MUFG Intime for e-voting then

existing User ID and password can be used to cast the vote. In case of any queries or grievance pertaining to E-voting, the members may refer to the help section at https://instavote.linkintime.co.in or contact Mr. Swapan Kumar Naskar, Associate Vice President & Head (North India), MUFG Intime India Private Limited. Noble Heights, 1st Floor, Plot No. NH2 C1 Block LSC, Near Savitri Market Janakpuri, New Delhi - 110058 at Contact no. (011) 41410592/93/94 (Email swapann@in.mpms.mufg.com) or contact the Company.

The Members holding shares in physical form who have not registered their email addresses with the Company and who wish to receive the Notice of the 45th AGM and the Integrated Annual Report for the year 2024-25 and/or login details for joining the 45th AGM through VC/OAVM facility including e-voting can now register their e-mail addresses with the Company. For this purpose, they can send scanned copy of signed request letter mentioning folio number, complete address and the email address to be registered along with self-attested copy of the PAN Card and any document supporting the registered address of the Member, by email to the Company at investorcare@jindalstainless.com. Members holding shares in demat form are requested to register their email addresses with their DPs only.

website www.jindalstainless.com and also on the MUFG Intime's website https://instavote.linkintime.co.in

xiii. Mr. Kamal Gupta, Advocate, has been appointed as the Scrutinizer to scrutinize the e-voting process in a fair and transparent manner.

This notice is also available on the website of the Company at www.iindalstainless.com and on the website of the Stock Exchanges where the shares of the Company are listed at www.nseindia.com and www.bseindia.com. For Jindal Stainless Limited

Regd. Office: O.P. Jindal Marg, Hisar – 125 005 (Haryana) Phone No.: (01662) 222471-83

## WHIRLPOOL OF INDIA LIMITED

## CIN No: L29191PN1960PLC020063

64th ANNUAL GENERAL MEETING OF THE COMPANY (AGM) of Whirlpool of India Limited ("the Company") will be held on Friday, 12th September, 2025 at 11:00 AM (IST) through Video Conference/Other Audio Visual Means ("VC/OAVM") in compliance with all the applicable provisions of Companies Act, 2013 ("Act") and the Rules made thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") read with General Circular No. 14/2020 dated 08th April, 2020 and subsequent circulars issued in this regard, the latest one being General Circular No. 09/2024 dated 19th September, 2024 issued by the Ministry

The electronic copy of the Notice of the AGM along with the Annual Report for the Financial Year (FY) 2024-25 will be sent only by email to those Members whose e-mail addresses are registered with the Company/Depository Participant(s) ("DPs") in compliance with the aforesaid MCA Circulars and SEBI Circulars. The same will also be available on the Company's website at www.whirlpoolindia.com, website of Stock Exchanges i.e., BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and on the website of NSDL at www.evoting.nsdl.com. The physical copies of the Notice of the AGM along with Annual Report for the FY 2024-25 shall be sent to those Members who request the same by sending email from registered email address at investor contact@whirlpool.com. Additionally, in accordance with Regulation 36(1)(b) of the SEBI Listing Regulations, the Company will also be sending a letter to shareholders whose e-mail address are not registered with Company/RTA/DP providing the weblink of Company's website from where the Annual Report for

Manner of registering/updating KYC including email address and

bank details may also register/update the same in below manner: - Shareholders holding shares in dematerialised mode are requested to register their email addresses, mobile numbers, bank account details for

by SEBI, with the Company's Registrars and Share Transfer Agent: MUFG Intime India Private Limited, Noble Heights, 1st Floor, Plot No. NH 2, LSC, C-1 Block, Near Savitri Market, Janakpuri, New Delhi-110058;

Telephone: 011-41410592,93,011-49411000; Fax: 011-41410591; Email: delhi@in.mpms.mufg.com; Website: www.in.mpms.mufg.com

## Members will have an opportunity to cast their votes remotely on the businesses

as may be set forth in the Notice of the AGM through remote e-voting facility. The Members can refer to the detailed e-voting process in the Notice of AGM and the login credentials for casting the votes through e-voting shall be made available through the various modes provided in the Notice as well as through email after successful registration of the email addresses. The details will also be made available on the website of the Company.

determination of Members entitled to receive final dividend for the financial year 2024-25, subject to approval of the shareholders at 64th AGM. Members are encouraged to register/update their bank details to receive the dividends, if declared at the AGM, directly in their bank account. The detailed instructions regarding these can be referred to in the Notice of AGM.

Members may note that the Income Tax Act, 1961 (IT Act), as amended by the Finance Act, 2020, mandates that dividends paid or distributed by a Company after 1st April, 2020 shall be taxable in the hands of the Members. The Company shall therefore be required to deduct Tax at Source (TDS) at the time of making payment of the final dividend. In order to enable us to determine the appropriate TDS rate, as applicable, Members are requested to complete and/or update their Residential status, Category and PAN as per the IT Act with the RTA/DP and submit the documents in accordance with the provisions of the IT Act and as per the process given in the Notice of AGM. The detailed process and documents will be set out in the Notice of AGM. The TDS rates would vary depending on the Category, Residential status of the Members and the documents submitted by them within the timeline given by the Company and subject to their acceptance by the Company.

The Notice of the AGM and the audited financial statement for the financial year

https://www.evoting.kfintech.com

Depository Participant(s), are requested to register / update the same with the Depository Participant(s) where they maintain their demat accounts.

Joining the AGM through VC/OAVM:

Members are requested to carefully read the Notice of the AGM and in

Manan Udani Company Secretary and

Regd. Office: Plot No. A-4 MIDC, Ranjangaon, Taluka- Shirur, Distt.- Pune - 412220, Maharashtra Corporate Office: Plot 40, Sector-44, Gurugram - 122002, Haryana

Website: www.whirlpoolindia.com, Email: investor\_contact@whirlpool.com

NOTICE TO THE SHAREHOLDERS REGARDING

 NOTICE is hereby given that the Sixty Fourth (64th) Annual General Meeting of Corporate Affairs (MCA) and Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/ CIR/2024/133 dated 03<sup>rd</sup> October, 2024 issued by SEBI and other applicable circulars issued in this regard to transact the business that will be set forth

in the Notice of 64th AGM.

receipt of dividend and/ or other details, with their relevant depositories through their DPs.

FY 2024-25 can be assessed.

Record Date and Final Dividend:

Company Secretary

August 8, 2025

Avinashi

KYC and also requested to convert their physical share Certificates into dematerialized

CIN: L17111RJ1960PLC001171

Email: adityamilis1960@gmail.com (7 in Lakhs expect EPS

120.00 120.00 120.00 (Face value of Rs. 10/- each) Reserves (excluding revaluation reserve) as shown in the Audited Balance Sheet of the previous year. 654.37 Earning per share:

The above financial results have been reviewed by Audit Committee and thereafter approved and

(Devapriya Kanoria)

Regd Office: 39-A, Extension Street, Kaikattipudur, Avinashi-641654 Notice is hereby given that:

In terms of the MCA Circulars and SEBI Circulars, the Notice of the 45th AGM and the

Members holding equity shares either in physical form or in dematerialized form, as

The remote e-voting shall commence on 31st August, 2025 at 9:00 A.M. (IST); The remote e-voting shall end on 02nd September, 2025 at 5:00 P.M. (IST); The remote e-voting facility will be disabled by MUFG Intime after the aforesaid date

The cut-off date for determining the eligibility to vote through remote e-voting

remote e-voting but shall not be allowed to vote again in the meeting. ix. Any person who becomes member of the Company after dispatch of the Notice

Notice of AGM and the Integrated Annual Report are also available on the Company's

(Navneet Raghuvanshi) Place: New Delhi Date: 08th August, 2025

Email Id.: investorcare@jindalstainless.com Website: www.jindalstainless.com Corporate Office: Jindal Centre, 12, Bhikaiji Cama Place, New Delhi- 110 066 Phone No.: (011) 26188345-60, 41462000

epaper.financialexpress.com

The Record date fixed for determining entitlement of Members to pay the final dividend, (if declared by the shareholders) for the financial year 2024-25, is Friday,

> Head-Legal, Company Secretary & Compliance Officer

**Jindal Stainless Limited** (CIN: L26922HR1980PLC010901)

CHENNAI/KOCHI

Members who have not registered/updated their KYC including email address and

 Shareholders holding shares in physical mode are requested to furnish their email addresses, mobile numbers, bank account details for receipt of dividend and/ or other details in Form ISR-1 and other relevant forms prescribed

Manner of casting vote through e-voting:

The Company has fixed Friday, 29th August, 2025, as the 'Record Date' for

Tax on Dividend

This Notice is being issued for the information and benefit of all the Members of the Company in compliance with the applicable circulars of the MCA and SEBI.

For Whirlpool of India Limited Place : Gurugram Sweta Srivastava Date : August 09, 2025

## எல்ஐசி லாபம் ரு.10,986 கோழ்: தலைமை நிர்வாக அதிகாரி துரைசாமி தகவல்

சென்னை, ஆக 9– 11.87%லிருந்து எல்ஐசி நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் 5.02% அதிகரித்து ரு.10,986 கோடியாக உள்ளது.

தனிநபர் வணிகத்கில் லாபப்பங்களிப்பற்ற ஆண்டு பிரீமியம் கடந்த 2024–25ம் ஆண்டு ஏப்ரல் முதல் வரையிலான காலாண்டில் 23.94% லிருந்து உயர்ந்து 2025–26 காலாண்டில் 30.34% ஆக உள்ளது. தனிநபர் புது வணிகத்தில் லாபப்பங்களிப்பற்ற ஆண்டு பிரீமியம் 32.63% அதிகரித்து ரூ.2142 கோடியாக உள்ளது.

குழு வணிக ஆண்டு பிரீமியம் 16.14% அதிகரித்து ரூ.5,590 கோடியாக ஒட்டுமொத்த ஆண்டு உள்ளது. பிரீமியம் 9.45% அதிகரித்து ரூ.12,652 கோடியாக உள்ளது

புது வணிகத்தின் மதிப்பு சென்ற ஆண்டை விட 20.75% அதிகரித்து ரூ.1,944 கோடியாக உள்ளது.

புது வணிகத்தின் வரம்பு (நிகரம்) 150 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து ரூ.15.4% ஆக உயர்ந்துள்ளது.

கடன் தீர்வு விகிதம் 1.99லிருந்து அதிகரித்துள்ளது. ஒட்டுமொ<u>த்</u>த விகிதம்

குறைந்துள்ளது. நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 6.47% அதிகரித்து ரூ.57.05 லட்சம் கோடியாக உள்ளது. மொத்த தனிநபர் வணிக பிரீமியம் 6.37% கோடியாக அதிகரித்து ரூ.71,474உள்ளது. மொத்த பிரீமியம் வருமானம் அதிகரித்து ரு**.**1,19,200 கோடியாக உள்ளது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் மேலாண்மை இயக்குனருமான ஆர். துரைசாமி

#### முதல் நிலையை தக்க வைத்துள்ளோம்

'இந்த ஆண்டின் முதல் காலாண்டில், முதலாண்டு பிரீமியம் வருமானத்தில் எங்கள் ஒட்டுமொத்த சந்தைப் பங்கு 63.51% ஆக உள்ளது. மேலும் தனிநபர் மற்றும் குழு வணிகம் இரண்டிலும் ் முதன்மை வைத்துள்ளோம். எங்கள் உத்தியின் முக்கிய கூறுகளான லாபப் பங்களிப்பற்ற தனிநபர் வணிகத்தை வணிகத்தின் புது

நிகரம் அதிகரித்தல், வங்கிக் காப்பீடு

அதிகரித்தல்

பாதையில் செல்கிறது.

வங்கிகள் மூலம் காப்பீட்டுச் சேவை மற்றும் மாற்று வழிகளில் வணிகங்கள் போன்ற பல்வேறு உத்திகள் மூலம் வணிகத்தை பெருகியுள்ளோம். பீமா சகி திட்டம் மூலம், நடப்பு ஆண்டு ஜூன் 30ந் தேதி நிலவரப்படி 1.99 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இம்முகவர்கள் அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் லட்சத்திற்கும் பாலிசிகளை விற்றுள்ளனர்.

நமது நட்டில் ஆய்வுள் காப்பீட்டுச் சேவையின் ஊடுருவலை மேலும் அதிகரிக்க ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு மாநில மற்றும் மாவட்ட அளவிலான காப்பீட்டுக் குழுக்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் முனைந்துள்ளோம். வாடிக்கை யாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக புதிய தயாரிப்புகளை அறி முகப்படுத்து வதிலும் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்". இவ்வாறு அவர் கூறினார்.



உலகின் பிரபலமான நகை விற்பனை நிறுவனமான 'ஜோய் ஆலுக்காஸ்' திருநெல்வேலி மார்த்தாண்டத்தில் புதிய ஷோரூமை துவக்கியது. பால் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். விளவங்கோடு எம். எல்.ஏ தாரகாய் குத் பெர்ட், பொன் ஆசைத்தம்பி (குழித்துறை நகர சபை தலைவர்), செல்வகுமாரி (வார்டு உறுப்பினர்), சுந்தாராஜ் (வணிகா் சங்கத் தலைவா்) முன்னிலை வகித்தனா். மாளவிகா சாமா, தாமஸ் மேத்யூ (செயல் இயக்குனா், ஜோய் ஆலுக்காஸ்), ஹென்றி ஜார்ஜ் (சி ஓ ஓ) ராஜேஷ் கிருஷ்ணன் (துணைப் பொது மேலாளர் சில்லறை வர்த்தகம்), அனீஸ் பா்கீஸ் (துணைப் பொது மேலாளா் விற்பனை சந்தை) உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றாா்கள்.

## அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் எலும்பு – முட்டு விழிப்புணர்வு வாரம்

எலும்பு மற்றும் மூட்டு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி

தடுப்பு மற்றும் முதியவர்களுக்கான சுகாதரப் பரிசோதனை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மரு**த்**துவமனை

முதியோர் ஆரோக்கியத்தை மேம்படுத்து வதையும், முதுமையில் எலும்பு முறிவுகளை தடுப்பதன் முக்கியத்து வத்தை எடுத்துக்காட்டுவதையும் கொண்டு நோக்கமாகக்

இப் பேரணி பைய மருத்துவமனை முதல்வர், நிலைய மருத்துவ அலுவலர் எலும்பியல் மற்றும் துறையின் தலைவர் ஆகியோர் எலும்பியல் பேராசிரியர்கள், துறை பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், உதவிப் மாணவர்கள், முதுகலை ஆசிரியர்கள் செவிலிய மற்றும் மாணவர்கள் முன்னிலையில் தொடங்கி

பேரணி நடைபெற்றது.

இப் பேரணி மில் கால்சியம் உட்கொள்ளல்,

வைத்தார்.

#### பெயர் மாற்றம்

Thavakumaran. பெயர்: Thangaraj, தேதி: 16.07.1994, எண்.133, 4வது தெரு, காந்தி நகர், புளியந்தோப்பு பேரக்ஸ் பெரம்பூ பேரக்ஸ், சென்னை–600 012, என்ற முகவரியில்வசிக்கும் நான் DHAVA KUMARAN.T என்று அழைக்கப்படுகிறேன்.

Thavakumaran

### பெயர் மாற்றம்

SANTHOSH RAMESH பெயர்: RAMESH 02/05/1969 தேதி: ப.நெ.56, பு.நெ. 127, P.V கோயில் தெரு, ராயபுரம், சென்னை என்ற முகவரியில் SANTOSH RAMESH என்று

## பெயர் மாற்றம்

LATHA SUGUMAR SUKUMAR, 14/08/1965 . கெ.34. நாரயணசுவாமி கெ.ரு. சோழிங்கநல்லூர், சென்னை 600119, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி LATHA SUKUMAR

LATHA SUGUMAR

### பெயர் மாற்றம்

ான்று அழைக்கப்படுகிறேன்

SUGUMAR SRI LAKSHMI, கணவர் பெயர்: ViJai Nataraajan Chennai Bakaran, பிறந்த 20/07/1992, நாராயண்சுவாய் எத்ரு, சோழிங்கநல்லூர், சென்னை – 600119, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி SUKUMAR SRILAKSHMI ான்று அழைக்கப்படுகிறேன்

SUGUMAR SRI LAKSHMI

#### பெயர் மாற்றம்

HEMALATHA, தந்தை Ramesh Kumar E Jain, பிறந்த தேதி: 18/06/1996 எலிபென்ட் கேட் தெர சௌகார்பேட்டை - 600001, முகவரியில் வசிக்கும் நான் இனி HEMALATHA R JAIN என்று

HEMALATHA

#### பெயர் மாற்றம்

RAMESH KUMAR JAIN தந்தை பெயர்: BHABUTMALJI தந்தை பெயா. - 277, 25 பிறந்த தேதி: 29/07/1971, கதவு கெ.5/13, ராமானுஜம் தெரு பிறந்த தேதி: ຂதுல், நெ.5/13, ராமானுஜம் தெரு, எலிபென்ட் கேட் தெரு அருகில், ..... டை, சென்னை 600001, என்ற முகவரியில் ாஇனி RAMESH வசிக்கும் நான் இனி KUMAR B JAIN

RAMESH KUMAR JAIN

# முதல் காலாண்டில் சென்ட்ரல் வங்கியின் நிகர லாபம் ரு.1,169 கோழ

போன்றவை சரியான

சென்னை, ஆக 9-மத்திய இந்திய இன்று 144வது நிறுவனர் தினத்தைக் கொண்டாடியது. அதன் தொலைநோக்கு பார்வை கொண்ட நிறுவனர் சர் சோங்ஜீ பெச்கானேவாலா 1911ஆம் ஆண்டு இந்த வங்கியை நிறுவியவர் இவர். இந்தியாவின் முதல் உண்மையான சுதேசி வங்கி இந்தியர்களால் முழுமையாகச் சொந்தமாக நிர்வகிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மண்டலத்தின் பொது மேலாளர் கே. சசிதர், நிறுவனருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினார். வங்கியின் 114 ஆண்டு வளமான பாரம்பரியத்தை எடுத்துரைத்தார்.

4,545 கிளைகள், 4,085 ஏடிஎம்கள் உட்பட 21,000க்கும் மேற்பட்ட தொடர்பு மையங்களைக் வங்கி கிராமப்புற மற்றும் ஓரளவு நகர்ப்புறங்களில் 65% கிளைகளுடன்

முதலமைச்சரிடம் இருந்து பெற்றார்.

1 செயல்பாடுகள் மூலம் மொத்த வருவாய்

அல்லது அசாதாரணஅயிட்டங்களுக்கு முன்)

காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/

வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு

வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு

காலத்திற்கான மொத்த விரிவான வருவாய் (காலத்திற்கான

லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான

6 ஒரு பங்கு சம்பாத்தியம்(முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/-)

முந்தைய ஆண்டின் தணிக்கை செய்யப் பட்ட இருப்பு

நிலைக்குறிப்பில் காட்டப் பட்டுள்ளபடி இருப்பு

வருவாய்(வரிக்கு பின்) உள்ளடக்கியது)

மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)

மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)



''பான் இந்தியா'' இருப்பைப் பராமரிக்கிறது.

சென்டால் வங்கி 90 கிளைகள் பெண்களால் முழுக்கப் நிர்வகிக்கப் படுகிறது. 202526 ஆம் ஆண்டின் முதல் நிதியாண்டில், வங்கி குறிப்பிடத்தக்க நிதி செயல்திறனை அடைந்தது. மொத்த வணிகம் லட்சம் கோடியே 4 ஆயிரத்தை எட்டியுள்ளது. நிகர லாபம் 1.169 கோடி. 31,000 அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுடன் வங்கி செயல்பட்டு வருகிறது.

### வீடு மனை ஏல விற்பனை

இராயப்பேட்டை, ஜவஹர் உசேன்கான் 4வது தெரு, பழைய நெ.15/2, புதிய நெ.15/5 ல் உள்ள

**திரு.E.பஷீர்** அவர்களுக்கு சொந்தமான வீடும் மனையும் அதே இடத்தில் 11.08.2025 அன்று மாலை 4.00 மணிக்கு ஏல விற்பனை செய்யப்படும்.

## ஸ்ரீ ராஜ் & கோ, சென்னை–1

### **ENROLLMENT NOTICE**

After 10 days of the publication of this notice and within three months there after.V.SIVARAJ ,S/o VIJAYAKUMAR aged 22 years, permanently residing at Vaikkal street, kavalakudi & po, srimushnam tk, Cuddalore dt, Tamil nadu - 608 702 intended having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, High Court Campus Chennai-600 104 Those who have any valid objections may notify the same to the Bar Council within ten days.

After 10 days of the publication of this notice and within three months there after SURAJ K. S/o KANTHAN

, Aged 22 years, permanently residing No 2/13,PILLAIYAR KOVIL STREET, KANGAIYANUR VILLAGE, VILLUPURAM PINCODE-605 302 Intend having my Enrollment as an advocate moved before the bar council of Tamil Nadu.bar counci Those who have any valid objection may notify the same to the bar

Council with in ten days.

SURAJ. K IN THE COURT OF HONOURABLE ADDITIONAL DISTRICT MUNSIF.

I.A.No. 112 of 2025 O.S.No 363 of 2011

1. Palaniammal (Died) 3. Krishnaraj ... Petitioners / Plaintiffs

2. Palani Chettia 3. Gajendiran 4. The Superintending Engineer Villupuram Electricity Distribution Circle Tamil Nadu Electricity Board. Villupuram 605 602

1. Ramu Chettiar

5. The Assistant Divisional Engineer Operation and Maintenance Tamil Nadu Electricity Board, Valavanur 605 108, Villupuram Taluk and District 7. S Jothi

Villupuram Taluk and District

Take Notice that in the above referred matter that the Amendment Plaint filed pending is posted for the appearance of D6 and D7 on the Hearing Day on 20-08-2025 at 10:30 Hours A.M; for Filing Objections, if any, Failing which the matter will be decided Ex parte Notice To D6 Vasantha, aged 92 years, wife R. Radhakrishnan, residing at No.3A, Thirupagazh Street, Keezhperumpakkam, Villupuram, Villupuram Taluk and District, and D7 S.Jothi, aged 90 years,

... Respondents/ Defendants

Notice to D6 and D7

K. Selvarai At Villupuram 2nd Petitioner / 2nd Plaintiff/ Party in person

wife of M.Subramanian, residing at No.3A, Thirupagazh Street,

Villupuram,

Keezhperumpakkam, Villup Villupuram Taluk and District

## SANTHOSH RAMESH

பெயர் மாற்றம் Old Surname:Varadarajan Old Given Name: Vijavaraman, கந் Given Name: Vijayaraman, தந்தை பெயள்: Varadarajan, பிறந்த தேதி: 07.02.1957, நெ.51/18C, மிடில் தெரு, பழைய GST ரோடு, அனுமந்தபுத்தேரி, செங்கல்பட்டு – 603002, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Surname: Varadarajan New Given Name: Vijayaram New Given Name: Varadara New Given Name: Vijayaram

அழைக்கப்படுகிறேன். Old Surname:Varadaraja Old Given Name: Vijayaraman

#### பெயர் மாற்றம் பெயர்

JASAN, தந்தை R. Jeyabaskaran, பிறந்த தேதி: 09.11.2003, ப்ளாட் நெ.C3, Apartments, வெங்கடகிருஷ்ணா மந்தவெளி, சென்ை என்ற முகவரியில் வசிக்கும் J. JASON ABRAHAM RAJAN

JASAN

### **ENROLMENT NOTICE**

After 10 days of the publication of this notice and within three months there after. I, S.Meenaksh Sundaram, S/o.S.Suresh, aged 22 years, permanently residing at 3/325, December Poo Street, Pudhunagar, Mannivakkam, Chennai-600 048. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building nigh court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. S.Meenakshi Sundaram

### **ENROLMENT NOTICE**

After 10 days of the publication of this notice and within three months there after. I, Krithika.S W/o.Thanigachalam, W/o.Thanigachalam, aged 24 years, permanently residing at B6, Suprabath Apartments, Thirukural Street, Senthil Nagar, Maraimalai Nagar, Kanchipuram TN-603 203. Intend having my enrolment as ar Advocate moved before the bar council of Tamilnadu, bar counci building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. Krithika.S

#### **ENROLMENT NOTICE** After 10 days of the publication

of this notice and within three months there after. I, Vimala S, D/o.Srinivasan E, aged 23 years, permanently residing at New No.39, Old No.32/2, Thirunavukkarasu, Thottam, 4th Street, Old Washermenpet, Chennai–21.
Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar counci building, high court campus<sub>.</sub> chennai-600 104. Those who have any valid objections may notify the same to

the bar council with in ten days.

### **ENROLMENT NOTICE**

After 10 days of the publication nonths there after. I. V G Ram Sakthi Balaji, S/oGovindarajan, aged vears, permanently residing No.23/12, Singara Street N.K.Nagar, Tindivanam, Villupuram District-604001. Intend having my nrolment as an Advocate moved pefore the bar council of Tamilnadu par council building, high court campus, chennai-600 104.

biections may notify the same to hé bar council with in ten days V G Ram Sakthi Balaji

📆 எஸ்.பி. அப்பேரல்ஸ் லிமிடெட

CIN: L18101TZ2005PLC012295 39 A, எக்ஸ்ட்டென்ஷன் ஸ்ட்ரீட், கைகாட்டிபுதூர். அவிநாசி-641654 Ph.04296 714000 E mail ID:csoffice@spapparels.com Website:www.spapparels.com

. ஏபார்ந்த உறுப்பினர்க<u></u>வே

நிறுவனத்தீன் 20வது வருடாந்தீர பொதுக்கூட்டம் (AGM) 2025ம் வருடம் செப்டம்பர் 01ம் தேதீ தீங்கட்கீழமை அன்று இந்தீய நேரம் மாலை 4.00 மணியளவில் ஒளித்தோற்ற மாநாடு Video Conference (VC) / பிற ஒளியுணர்வு காட்சி வழிமுறைகள் (Other Audio visual means

(OAVM)) எனும் நுட்ப பயன்பாட்டின் வாயிலாக 2025ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 06ம் தேதியிட்ட வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் (AGM Notice) குறிப்பிட்டுள்ள விசயங்கள் கூட்டத்தின் அலுவலாக கருதப்படும். மேலும் MCA/SEBI சுற்றறிக்கைகளின் படி வருடாந்திர பொதுக்குமு கூட்டத்திற்கான அறிவிப்பு ("AGM Notice") ஆண்டறிக்கை ("Annual Report") 2025ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 1ம் நாளன்று

நீறுவனத்தீடமோ அல்லது / மற்றும் டெபாசிட்டரியிடம் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவ செய்திருக்கும் உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் வாயினை ஆகஸ்ட பேம் தேதி 2025 அன்று அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத பங்குதாரர்களின் நலனுக்காக வருடாந்திர அறிவிப்பு அடாம்கியுள்ள நிறுவன இணையப்பக்கத்தின் சரியான வலைத்தள முகவரி மற்றும் ஆண்டு அறிக்கை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இணைய டைவதற்கான பாதை வழியே பங்குதாரா்களுக்கு நிறுவனம் கடிதம் மூலம்

2024 - 25ம் நீதியாண்டிற்கான விளக்க அறிக்கை உள்ளடக்கிய வருடாந்திர அறிக்கை ஆகீயவை நீறுவனத்தின் இணையதளமான <u>www.spapparels.com</u> நீறுவனத்தின் பங்குகள் பட்டியலிட பட்டுள்ள பரிவர்த்தனைகளான BSE Limited & National Stock Exchange of India Limited ஆகியவற்றின் இணைய தளங்கள் மற்றும் MUFG InTime India Private Limited (MIIPL) இணைய rமான instavote.linkintime.co.in ஆகிய இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

உறுப்பினர்கள் ஒளித்தோற்ற மாநாடு (VC) பிற ஒளியுணர்வு காட்சி வழிமுறைகள் (OVAM) வசதி மூலம் மட்டுமே வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சேருவதற்கான வழிமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்டத்தின் அறிவிப்பில் (AGM Notice) வமங்கப்பட்டுள்ளன. (AGM Notice) VC/OAVM உடிவம் கூட்டக்கில் கலந்து கொள்ளும் உறுப்பினா்கள், நிறுவனங்கள் சட்டம் 2013ன் பிரிவு 103ன் கீழ் கூட்டத்திலுள்ள உறுப்பினர் எண்ணிக்கையை (Quorum) கணக்கீடும் நோக்கத்தீற்காக கருதப்படு

நீறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நீர்வாக) விதிகள் 2014ன் 20ம் விதியை கருத்தில் கொண்டு நிறுவனங்கள் சட்டம் 2013ன் பிரிவு 108 மேலும் இந்திய காப்பாவணங்கள் பரிமாற்ற வாரியம் வெளியிட்டுள்ள பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுதல் தேவைகள் விதிமுறைகள வார்ப்பா எவ்வாப்படுள்ள படியல் கட்பைகள் மற்றும் எவ்வாப்படுதல் தேவைவள் எனுமுறைகள் 2015 விதீமுறை எண் 44 ஆகிய அனைத்திற்கும் இணங்க MIIPL வழங்கும் தொலைநிலை மின்னணு வாக்குப்பதிவு முறையை பயன்படுத்தி பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அனைத்து தீர்மானங்களிலும் உறுப்பினர்களுக்கு வசதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் வருடாந்கிர பொதுக்கூட்டத்தின் போது மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களிக்கும் வசதியையும்

தொலைநிலை மின்னணு வாக்களிப்பு / மின்னணு வாக்களிப்பிற்கான விரிவான நடைமுறை வருடாந்திர பொதுக்கூட்டத்தின் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்களிப்பு கொடர்பான கூடுகல் விவரங்களக்கு உறுப்பினர்கள் instavote.linkintime.co.in என்ற இணைய

நீறுவனத்தீன் இயக்குனர் குழு தொழில்முறை கம்பெனி செயலாளர் தீரு. M.D.செல்வராஜ். FCS, MDS & Associates LLP அவர்களை வாக்களிப்பு முறையை நியாயமான மற்றும் வெளிப் படையான முறையில் நடத்துவதற்கான ஆய்வாளராக நியமித்துள்ளது.

தொலைதூர மின்னணு வாக்களிப்பு 29ம் தேதீ ஆகஸ்ட் 2025 அன்று வெள்ளிக்கிழமை இந்தியா நேரம் காலை 9.00 மணிக்கு துவங்கீ 31ம் தேதீ ஆகஸ்ட் 2025 குாயிற்றுகிழமை இந்தியா நேரம் மாலை 5.00 மணிக்கு முடியும்.

VC/OVAM வசதீ மூலம் உறுப்பினா்கள் பொதுக்கூட்டத்தீல் கலந்து கொள்ளும் உறுப்பினா்கள் தொலை மின்னணு வாக்களிப்பு முறை மூலம் தீர்மானத்தில் ஏற்கனவே வாக்களிக்காமல் இருந்து மற்றும் வேறு காரணத்திற்காகவும் வாக்களிக்காமல் இருந்து தடை செய்யப்படாமல் இருந்தால் கூட்டத்தின் போது நடைபெறும் மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வாக்களிக் வாக்களிப்பு தீர்மாணிப்பு நாளன்று உறுப்பினர்களின் பதிவேட்டில் அல்லது டெபாசிட்

பராமரிக்கப்படும் பயனீட்டாளர்கள் (Beneficial Owners) பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு மட்டும் வருடாந்திர் பொதுக்கூட்டத்தில் நொலை மின்னனு வாக்களிப்பு அல்லது கூட்டத்தின் போது மின்னனு மூலம் வாக்களிக்கும் வசதீயை பெற உரிமை உண்டு. உறுப்பினர்களின் வாக்குளிமை வதிதம் 2025ம் வருடம் ஆக்கஸ்ட் 25ம் தேதியன்று (Cut off) நிறுவனத்தின் ஒட்டுமொர்த் எலுத்தப்பட்ட பாக்கு மூலதனத்தில் உறுப்பினர் அவறவர் வைத்திருக்கும் பாக்கின் விகிதாச்சார அப்படையில் மின்னணு முறையில் பொதுக்கூட்ட அறிவிப்பை அனுப்பிய பின்னர் நிறுவனத்தின் பங்குகளை

-யை அனுப்புவதன் மூலம் உள்நுழைவு பெயர் மற்றும் கடவு சொல்லை பெறலாம். இருப்பினும் அத்தகைய உறுப்பினர்கள் ஏற்கனவே தொலைதார மின்னணு வாக்களிப்பிற்காக MUFG InTime India Private Limited (MIIPL) உடன் பதீவு செய்திருந்தால் அவர்கள் இப்பொழுது வாக்களிக்க தங்களிடம் ஏற்கனவே இருக்கும் உள்நுழைவு பெயர் மற்றும் கடவு சொல்லை பயன்படுத்தலாம்.

பாங்குதாரர்களின் மின்னஞ்சல் முகவரி ஏற்கனவே நிறுவனம்/அதன் பதிவாளர் மற்றும் பாங்கு பரிமாற்ற முகவர் RTA/ டெபாசிட்டரிகளிடம் பதிவு செய்திருந்தால், மின்னணு வாக்களிப்பிற்கான உள் நுழைவு விவரங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாங்குதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு நிறுவனம்/RTA/ டெபாசிட்டரியிடம் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்திருக்கவில்வை

ான்றால், மின்னணு வாக்களிப்பிற்கான உள்நுழைவு விவரங்களை பெறுவதற்கு கீழ்க்கண்ட வழி காகீத வடிவில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாராகள் நிறுவனத்தின் பதிவாளா் மற்றும் பங்கு

urlluringin முகவர் (Registrar Share Transfer Agent) coimbatore@in.mpms.mufg.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய போலியோ எண், பங்குதாரரின் பெயர். றன்பக்கம் மற்றும் பின்பக்கம் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்ட பங்கு சான்றிதழின் நகல், சுய ான்றளிக்கப்பட்ட ஆதார் அட்டையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் ஆகியவற்றை அனுப்ப வேண்டும். டீமேட் முறையில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் தங்களின் டெபாசிட்டரி பங்கேற்பாளரு -டன் ("DP") தொடா்பு கொள்ளவும். தங்களின் அறிவுறுத்தும் செயல்முறையின்படி உங்கள் மின்னஞ்

-சல் முகவரிமை உங்கள் டீமேட் கணக்கீல் பதிவு செய்யவும். தொலைமின்னணு வாக்களிப்பு தொடர்பான விவரங்களுக்கு தயவு செய்து பொதுக்கூட்ட அறிவிப்பை பார்க்கவும். தொலை மின்னணு வாக்களிப்பு தொடர்பான ஏதேனும் கேள்விகள் உங்களிடம் இருந்தால் தயவு செய்து http://instavote.linkintime.co.in என்ற இணையதள முகவரியில் பங்குதாரர்களால் அடிக்கடி கேடகப்படும் கேள்விகள் ("FAC") மற்றும் மின்னணு வாக்களிக்கும் பயனர் கையேட்டை பார்க்கவும் அல்லது O22 49186000 எனும் கட்டணம் இல்லா எண்ணை தொடர்புகொள்ளவும் அல்லது enotices@linkintime.co.in என்ற மின்னஞ்சல் மகவரிக்கு தங்கள் கோரிக்கையை அனுப்பவும். மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களிப்பு

வாக்களிப்பு முடிவை நிறுவனம் தனது <u>www.spapparels.com</u> இணையதளத்தில் அறிவிக்கும்

முகவாக்கு தாகை!! களால்லைய சனூப்படியும். மால்லனு வாக்கள்யுடி மூலம் வாக்கள்யுடி குறித்து தேலும் குறைகள் இருந்தால் தயவு செய்து மின்னஞ்சல் <u>instalmee(@linkintime.co.in</u> தொலைபேசி (O22-49186175) எனும் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

இந்த பொது அறிவிப்பு www.spapparels.com , www.instavote.linkintime.co.in மற்றும் NSE & ப்பதளங்களில் காணப் பெறலாம்

நீறுவனத்தீன் உறுப்பினர்கள் பதிவு மற்றும் பங்கு பரிமாற்ற பதிவேடுகள் 2025ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 26ம் நாள் செவ்வாய்கீழமையில் இருந்து 2025ம் வருடம் செப்டம்பர் மாதம் 01ம் தேதீ தீங்கட்கீழமை வரை குறிப்பிட்டு உள்ள இரண்டு நாட்களையும் சேர்த்து உறுப்பினர் பொதுக்குழு கூட்டத்திற்காக மூடப்படும் என அறிவிக்கப்படுகிறது.

For எஸ்.பி. அப்பேரல்ஸ் லிமிடெப

ஒரு பங்கு சம்பாத்தியம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/-)

1. அடிப்படை

2. பலமிழந்தது

**தேதி : ஆகஸ்ட்** 08, 2025

\_\_\_\_\_ மேற்குறிப்பிட்டுள்ளவை செபி (பட்டியல் கடமைகள் மற்றும் பிற வெளியீட்டு தேவைகள்) ஒழுங்குமுறைகள் 2015, ஒழுங்குமுறை 33-ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை செய்யப்படாத காலாண்டு முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாகும். தணிக்கை செய்யப்படாத காலாண்டுக்கான முழு வடிவம் ஸ்டாக் எக்சேஞ் இணையதளம் (www.msei.in) மற்றும் கம்பெனி இணையதளம் (www.millindus.com)ல் கிடைக்கும். எம்ஐஎல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டிற்காக

சென்னையில் உள்ள ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவர் ஆர்.விஷால்

அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய இளநிலைப் பொறியாளருக்கான தோவில்

சாதனை வெற்றி கண்டார். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி

பேரூராட்சியில் இளநிலைப் பொறியாளருக்கான பணி ஆணையை

''தளராத முயற்சியும், உயர்ந்த லட்சிய நோக்கமும் கொண்ட' ஐஏஎஸ் தேர்வு

எம்ஐஎல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: 25ஏ, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.

Ph: 044-26258382 | Fax: 044-26257583 | CIN: L25199TN1966PLC005397 | GST No: 33AAACM4380Q1Z5

30.06.2025-ல் முடிந்த காலாண்டுக்கான

தணிக்கை செய்யப்படாத தனியான நிதிநிலை முடிவுகள் சுருக்கம்

3 மாதங்கள்

30.06.2025

யாகாதது)

897.58

85.03

85.03

2.70

(மந்தைய

3 மாதங்கள்

31.03.2025

யானது)

1274.55

64.83

64.83

148.82

151 4

315.00

4.72

4.72

மாணவராகிய விஷால் மேலும் பல வெற்றிகளை அடைய ஆர்வம் ஐஏஎஸ்

அகாடமி வாழ்த்துகிறது" என்று அதன் தலைவர் சிபி குமரன் வாழ்த்தினார்.

DIN: 00181743

(ரூ. லட்சத்தில்)

கடந்த ஆண்டு

31.03.2025

யானது)

130.00

342.55

345.14

315.00

10.87

10.87

கடந்த ஆண்டு

முடிந்த இதே

3 மாதங்கள்

30.06.2024

யாகாதது)

26.00

315.00

0.83

0.83

#### ஆன்லைன் டிக்கெட் அறிமுகம் நாகர்கோவில், ஆக 9– கன்னியாகுமரி

கன்னியாகுமரி படகு சவாரி;

கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்க்க சுற்றுலா பயணிகள் படகுகளில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பூம்புகார் போக்குவரத்து கழகம் இந்த படகுகளை இயக்குகிறது.

தற்போது விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை இணைத்து கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், அதை பார்க்கும் ஆர்வத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் கன்னியாகுமரி வருகின்றனர்.

அவர்கள் பெரும்பாலான நாட்கள் டிக்கெட் எடுக்க நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. தவிர்க்கும் வகையில் ட**்**க்கெட் ஆன்லைன் . வேண்டும் ஏற்படுத்தப்பட என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வசதியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

WWW.PSCKS.TN.GOV.IN இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் கலெக்டர் அழகு மீனா, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் ஆணையர் கண்மண<u>ி</u> ஸ்டீபன். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

### பெயர் மாற்றம்

Old Given Name த்தை பெயர்: Jothila தந்தை பெயர்: Jo தேதி: 19.10.1992, பாண்டியன் தெரு, ஆழ்வார்திருநகர் சென்னை– 600087, என்ற வசிக்கும் நான் New Surname Jothilal New Given Name: Raja

SUGUMAR, தந்தை பெயர் Chothomangalam 10/06/1953, பிறந்த தேதி: நெ.34, நாரயணசுவாமி சோழிங்கநல்லூர், தெரு, 600119, என்ற சென்னை முகவரியில் வசிக்குப SUKUMÄR நான் இனி என்று அழைக்கப்படுகிறேன்.

IN THE COURT OF THE HON'BLE SUB JUDGE AT TAMBARAM H.M.O.P. No. 113 OF 2023

Mr. Selvam, S/o. Chinnaya, No.19, Periyar Street, Kadaperi, Tambaram Sanitorium, Chennai - 600047 NOTICE

Please taken notice that the Petitioner above named filed an HMOP No. 113 of 2023 and this Hon'ble Court was Pleased to order PAPER PUBLICATION IN "MAKKAL KURAL", Please make yourself be present before the above said court on 14.08.2025, by 10.15am. n person or through your counsel, failing which the matter will be decided in your absence setting you

Old Surname:Neelamegan ன்று அழைக்கப்படுகிறேன்.

#### Jothilal, Old Given Name: Raja பெயர் மாற்றம்

Old Surname: Neelamegar

SUGUMAR

Mrs. ASHA

Mr. SE LVAM ...Respondent

ex-parte. S.S.SANTHOSA KUMAR

COUNSEL FOR PETITIONER